

1. விண்ணப்பதாரர் / விண்ணப்பதாரர்களின் விபரம்

விண்ணப்பதாரர் 1

விண்ணப்பதாரர் 2 / வாழ்க்கைத்துணைவர்

அவர் கூட்டு விண்ணப்பதாரரா ஆம் ☐ இல்லை ☐

1.1 முழுப்பெயர் (திரு/திருமதி/செல்வி)		
1.2 பிறந்த தினம் (தி/மா/வ)		
1.3 வசிப்பிட முகவரி		
1.4 வசிப்பிடத் தொலைபேசி இல/ மின்னஞ்சல் முகவரி		
1.5 தே.அ.அ./ கடவுச்சீட்டு இலக்கம்		
1.6 தனியாளர்/ திருமணமானவர்		
1.7 தங்கி வாழ்வோர்/ பிள்ளைகளின் எண்ணிக்கை		
1.8 நீங்கள் இலங்கைப் பிரஜையா அல்லது இரட்டை குடியரிமை வைத்திருப்பவரா? (ஆம் என்றால், நாடுகளின் பெயர்) நீங்கள் நிரந்தர வதிவிடம் உள்ளவரா? (ஆம் என்றால், நாட்டின் பெயர்)		ஆம் ☐ இல்லை ☐

2. தொழில் / வியாபார விபரங்கள்

2.1 தொழில்துறையின்/ வியாபாரத்தின் பெயர்		
2.2 தொழில்துறையுடன் சேவை புரியும் காலம்		
2.3 முகவரி		
2.4 தொலைபேசி இலக்கங்கள்		
2.5 தொழிலின் தன்மை		
2.6 பதவி/ தொழில் வகை		
2.7 நிகர சம்பளம் நிலையான கொடுப்பனவுகளுடன்		
2.8 சம்பளம் SBK க்கு அனுப்பப்படுகிறதா? இல்லையெனின் அவ்வாறு அனுப்ப அறிவுறுத்தல் வழங்கப்படுமா?	ஆம் ☐ இல்லை ☐ ஆம் ☐ இல்லை ☐	ஆம் ☐ இல்லை ☐ ஆம் ☐ இல்லை ☐
a. முன்னைய தொழில்துறையின் பெயர்		
b. சேவைக்காலம்		
c. பதவி/தொழில்		

3. விண்ணப்பதாரர் மற்றும் வாழ்க்கைத்துணைவருக்குச் சொந்தமான சொத்துக்கள் பங்குகள்

3.1 காணி நிலங்கள், கட்டடங்கள், மோட்டார் வாகனங்கள்

முகவரி	விபரம் (காணியின் அளவு என்பன)	உரிமை	சந்தைப் பெறுமதி ரூ.	அடைமானம் (ஏதேனும் இருந்தால்)

3.2 பங்குகள் / திறைசேரி உண்டியல்கள்

வகை	நிறுவனத்தின் பெயர்	திறைசேரி உண்டியல்கள்/ பங்குகளின் பெறுமதி	ஒப்படைப்புகள் (ஏதேனும் இருந்தால்)

3.3 ஆயுள் காப்புறுதித் திட்டங்கள்

காப்புறுதி உரிமையாளரின் பெயர்	நிறுவனத்தின் பெயர்	காப்புறுதி இலக்கம்	முகப்பெறுமதி ரூ.	தவணைக் கொடுப்பனவு ரூ. தவணைக்காலம்	ஒப்படைப்புகள் (ஏதேனும் இருந்தால்)

3.4 வங்கிக் கணக்குகள்

வங்கியின் பெயர்/ கிளை	கணக்கின் வகை	கணக்கு இலக்கம்	கணக்கு ஆரம்பித்த திகதி	தற்போதைய மிகுதி	கணக்கு உரிமையாளரின் பெயர்
சேமிப்பு					
நடைமுறை					

4. கடன்கள் தொடர்பான விபரம்

4.1 கடன் தொகை :	ரூ.
4.2 வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டிய முறை :	1 வருடம் ☐ 2 வருடம் ☐ 5 வருடம் ☐ 10 வருடம் ☐
4.3 திருப்பிச் செலுத்துவதற்குத் தேவையான கால அவகாசம் :	
4.4 கடன் பெறுவதன் நோக்கம் :	
4.5 வீட்டுக் காணியின் நில அளவு :	ச.அ/ச.மீ
4.6 விண்ணப்பதாரர் வசிப்பிடத்தில் இருக்கின்றாரா?	ஆம்/இல்லை

5. அடைமானமாக வைக்கும் சொத்து

அடைமானம் வைக்கும் சொத்தின் விபரம்

இருக்குமிடம் பிரதேச செயலகம் வீட்டுத்திட்ட எண்
 Lot No அளவு உரிமை
 காணியின் பெயர் நில அளவு (கட்டடங்கள் இருந்தால்) ச.அ. வாழ்நாள்
 உரிமை வைத்திருப்பவரின் பெயர் (இருப்பின்) தற்போதய சந்தைப் பெறுமதி

 வீட்டுத் திட்டம் பிரதேச செயலகத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ளதா
 என்பது தொடர்பான விபரம் ஆம்/இல்லை
 COC சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா? ஆம்/இல்லை

தற்போதய உடைமை
 காலியாக உள்ளது / குடியிருக்கப்படுகிறதுகுத்தகைக்கு விடப்பட்ட (குறிப்பிடவும்).....

வீடு வாங்குதல் / தொடர் குடியிருப்பு (அபர்ட்மெண்ட்)
 விற்பனையாளரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல், விற்பனை பத்திரம் (Sales Deed) கையொப்பமிடும் நேரத்தில் காலியாக உள்ள
 உடைமையை ஒப்படைப்பது கட்டாயமாகும்.

6. விண்ணப்பதாரரின்/களின் மற்றும் வாழ்க்கைத்துணைவரின் மாதாந்த வருமானம் மற்றும் செலவுகள்

வருமானம்				செலவு		
ஆதாரம்		விண்ணப்பதாரர்	விண்ணப்பதாரர் II /வாழ்க்கைத்துணை	விபரம்	விண்ணப்பதாரர்	விண்ணப்பதாரர் II /வாழ்க்கைத்துணை
தொழில்	அடிப்படை			வீட்டு வாகை		
	சலுகை கொடுப்பனவு			வீட்டுச் செலவு		
வியாபாரம்				பிள்ளைகளின் கல்வி		
தொழில் தகைமை				தனியார்		
தொழில் துறை				போக்குவரத்து		
விவசாயம்				மருத்துவம்		
வட்டி				கடன் திருப்பிச் செலுத்துதல்		
இலாபம்				கடன் அட்டை கொடுப்பனவு		
வாடகை/ குத்தகை				மதிப்பீடு மற்றும் வரி		
வேறு				மின்சாரம் மற்றும் எரிபொருள்		
மொத்தம்				காப்புறுதி		
				தங்கி வாழ்வோர்		
				வேறு		
				மொத்தம்		

7. கடந்த மூன்று ஆண்டுகளுக்கான வருமான வரி விபரங்கள்

(ஆவண சான்றுகள் வழங்கப்படவேண்டும்)

வரி மதிப்பீட்டு ஆண்டுகள்						
	விண்ணப்பதாரர் 1	விண்ணப்பதாரர் 2	விண்ணப்பதாரர் 1	விண்ணப்பதாரர் 2	விண்ணப்பதாரர் 1	விண்ணப்பதாரர் 2
சட்டரீதியான வருமானம்						
மதிப்பீட்டு வருமானம்						
வரி விதிப்புக்கான வருமானம்						
செலுத்தப்படும் வரி						

8. விண்ணப்பதாரரின்/களின் தற்போதய பொறுப்புக்கள்

கடனாளி/கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் இந்த வங்கியில் அல்லது வேறேதும் நிதி நிறுவனங்களில் இருந்து பெற்றுள்ள அல்லது விண்ணப்பித்துள்ள சகல கடன், வாடகைக் கொள்வனவு, குத்தகை மற்றும் கடன் அட்டை வசதிகளின் விபரங்களையும் தெரிவிக்கவும்.

கடன் வழங்குபவரின் பெயர்	கடன் தொகை	தற்போது செலுத்த வேண்டிய மிகுதி	மாதாந்த கட்டணம்	பாதுகாப்பு	திருப்பிச் செலுத்தக்கூடிய காலம்	தேவை

*வேறு கொடுப்பனவுகள்

9. இந்த வங்கி அல்லது வேறு வங்கிகள்/ நிதி நிறுவனங்களில் இருந்து கடந்த காலங்களில் பெற்ற (தற்போது தீர்க்கப்பட்டுள்ள) வசதிகளின் விபரங்கள்.

வங்கி	கிளை	தொகை	அனுமதிக்கப்பட்ட ஆண்டு	செலுத்தி முடிக்கப்பட்ட ஆண்டு

10. விண்ணப்பதாரி ஏற்க வேண்டிய செலவுகள்

அடகு பிணைமுறிக் கட்டணங்கள்	ரூ.5.0 மில். வரை 1% (ரூ.1.0 மில். மற்றும் குறைவான MBD களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/-) ரூ.5.0 மில். இலிருந்து ரூ.25.0 மில். வரை ரூ.5,000,000/- ரூ.5,00,001/-இலிருந்து ரூ.25,000,000 வரை ரூ.25,000,000/- மற்றும் அதற்கு மேல் ரூ.25,000,000/- ரூ.25,000,001/- மற்றும் அதற்கு மேல் கூட்டு ஆதனங்களுக்கு ரூ.50,000/- ரூ.50,000/- + நிலுவைத் தொகையின் 0.5% ரூ.150,000/- ரூ.150,000/- + 0.25% மேலதிகமாக ரூ.20,000/- * அரசாங்கத்தின் தீர்வைகள் மற்றும் முத்திரைக் கட்டணங்களுக்கு உட்பட்டது.																					
உரித்து சான்றிதழ் கட்டணங்கள்	ரூ 7,500/- + அரசின் வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்கள்																					
அடகுக் காப்புறுதி வட்டி வீதங்கள் (MPP)	அங்கீகரிக்கப்பட்ட தொகை, கடன்பெறுபவரின் வயது மற்றும் சுகாதார நிலைமையில் தங்கியிருக்கும். கடன் வசதி பூர்த்தி செய்யப்படுகையில் உறுதிப்படுத்தப்படும்.																					
தீவிபத்துக் காப்புறுதி (ஏற்படையதாயின்)	மதிப்பீட்டு/கட்டுமாண செலவினங்களில் தங்கியிருக்கும். கடன் வசதி பூர்த்தி செய்யப்படுகையில் உறுதிப்படுத்தப்படும்.																					
மதிப்பீடு	<table><tr><th>மதிப்பீட்டு பெறுமதி</th><th>மதிப்பீட்டு விகிதம்</th><th>அதிகபட்ச திரட்டப்பட்ட பெறுமதி</th></tr><tr><td>ரூ. 1 மில்லியன் வரை</td><td>ரூ. 5,000 குறைந்தபட்சம்</td><td>ரூ. 5,000</td></tr><tr><td>ரூ. 1 மில்லியனுக்கு மேல் ரூ. 20 மில்லியன் வரை</td><td>ரூ. 750 ஒரு மில்லியனுக்கு</td><td>ரூ. 19,250</td></tr><tr><td>ரூ. 20 மில்லியனுக்கு மேல் ரூ. 50 மில்லியன் வரை</td><td>ரூ. 500 ஒரு மில்லியனுக்கு</td><td>ரூ. 34,250</td></tr><tr><td>ரூ. 50 மில்லியனுக்கு மேல் ரூ. 100 மில்லியன் வரை</td><td>ரூ. 250 ஒரு மில்லியனுக்கு</td><td>ரூ. 46,750</td></tr><tr><td>ரூ. 100 மில்லியனுக்கு மேல் ரூ. 500 மில்லியன் வரை</td><td>ரூ. 100 ஒரு மில்லியனுக்கு</td><td>ரூ. 86,750</td></tr><tr><td>ரூ. 500 மில்லியன் மேல்</td><td>பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது (negotiable)</td><td></td></tr></table> + பயணச்செலவுகள்	மதிப்பீட்டு பெறுமதி	மதிப்பீட்டு விகிதம்	அதிகபட்ச திரட்டப்பட்ட பெறுமதி	ரூ. 1 மில்லியன் வரை	ரூ. 5,000 குறைந்தபட்சம்	ரூ. 5,000	ரூ. 1 மில்லியனுக்கு மேல் ரூ. 20 மில்லியன் வரை	ரூ. 750 ஒரு மில்லியனுக்கு	ரூ. 19,250	ரூ. 20 மில்லியனுக்கு மேல் ரூ. 50 மில்லியன் வரை	ரூ. 500 ஒரு மில்லியனுக்கு	ரூ. 34,250	ரூ. 50 மில்லியனுக்கு மேல் ரூ. 100 மில்லியன் வரை	ரூ. 250 ஒரு மில்லியனுக்கு	ரூ. 46,750	ரூ. 100 மில்லியனுக்கு மேல் ரூ. 500 மில்லியன் வரை	ரூ. 100 ஒரு மில்லியனுக்கு	ரூ. 86,750	ரூ. 500 மில்லியன் மேல்	பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது (negotiable)	
மதிப்பீட்டு பெறுமதி	மதிப்பீட்டு விகிதம்	அதிகபட்ச திரட்டப்பட்ட பெறுமதி																				
ரூ. 1 மில்லியன் வரை	ரூ. 5,000 குறைந்தபட்சம்	ரூ. 5,000																				
ரூ. 1 மில்லியனுக்கு மேல் ரூ. 20 மில்லியன் வரை	ரூ. 750 ஒரு மில்லியனுக்கு	ரூ. 19,250																				
ரூ. 20 மில்லியனுக்கு மேல் ரூ. 50 மில்லியன் வரை	ரூ. 500 ஒரு மில்லியனுக்கு	ரூ. 34,250																				
ரூ. 50 மில்லியனுக்கு மேல் ரூ. 100 மில்லியன் வரை	ரூ. 250 ஒரு மில்லியனுக்கு	ரூ. 46,750																				
ரூ. 100 மில்லியனுக்கு மேல் ரூ. 500 மில்லியன் வரை	ரூ. 100 ஒரு மில்லியனுக்கு	ரூ. 86,750																				
ரூ. 500 மில்லியன் மேல்	பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது (negotiable)																					
விண்ணப்பத்தை கையாள்வதற்கான கட்டணம்	கடன் தொகையின் 0.5% (குறைந்தபட்சம் ரூ 10,000/- - உயர்ந்தபட்சம் ரூ 200,000/-) + அரசின் வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்கள்																					
ஆதன மேற்பார்வை கட்டணம்	ரூ 2,000/- வாடிக்கையாளர்கள் போக்குவரத்து வசதிகளை பெற்றுத்தர வேண்டும். இல்லையெனில் போக்குவரத்திற்கான செலவினையையும் மற்றும் மேற்பார்வைக்கான செலவாக ரூபாய் 2,000/- உம் அறவிடப்படும்.																					

* அரசு வரிகள் மற்றும் முத்திரைக் கட்டணங்களுக்கு உட்பட்டது.

மேலுள்ள தகவல்கள் சரியானவை மற்றும் திருத்தமானவை எனவும், கடன் தீர்மானங்களை பாதிக்கக்கூடிய எந்தவொரு தகவலையும் அறிந்தே மறைத்து வைக்கவில்லை எனவும் நான்/நாம் இத்தால் உறுதி அளிக்கிறேன்/றோம். எதிர்காலத்தில் எனது/எமது நிதி நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதனை எழுத்துமூலம் வங்கிக்கு அறிவிக்க நான்/நாம் கட்டுப்படுகிறேன்/றோம். கடனுடன் தொடர்புடையதாக செலுத்த வேண்டிய சகல கட்டணங்கள், மீளச் செலுத்தல்கள், வட்டி ஆகியவற்றுக்காக, பரிந்துரைக்கப்பட்ட எனது/எமது கணக்கில் இருந்து (அல்லது, பரிந்துரைத்த கணக்கில் போதியளவு பணம் இல்லாவிட்டால், உங்களுடன் பேணும் வேறு கணக்கில் இருந்து) பற்று வைக்க நான்/நாம் உங்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறேன்/றோம். கீழே கையொப்பம் இடுவதன் மூலம், இந்த விண்ணப்பத்துடன் தொடர்புடையதாக தேவைப்படும் தகவல்களை வேலை கொள்வோரிடம் இருந்து, அல்லது வேறெந்த மூலாதாரத்திடம் பெற்றுக் கொள்ள நாம் வங்கிக்கு அதிகாரம் அளிப்பதுடன், அவ்வாறு தேவைப்படும் வகையிலான தகவல்களை வங்கிக்கு பெற்றுக் கொடுக்க அத்தகைய ஒவ்வொரு மூலாதாரத்திற்கும் அங்கீகாரம் வழங்கி, கீழே கையொப்பம் இடுவோருக்கு ஏதேனும் வசதி வழங்கப்பட்டாலோ, வழங்கப்படா விட்டாலோ, இந்த விண்ணப்பம் வங்கியின் உடமையாக இருக்கும் என்பதுடன் இணங்குகிறோம்.

கையொப்பம் (கள்)

திகதி

நேர்முகம் காணும் அலுவலரின் குறிப்புகள்